



Your trusted partner for buying, selling, and managing property,
ensuring hassle-free service with 100% transparency.

3/350/2 Mettukuppam,
OMR Thoraipakkam,
Chennai, India


hello@verified.realestate

+91 9996 12 9996

Official Property Record

Digitally Verified Record - Powered by Verified  RealEstate™





CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road,
Egmore, Chennai - 600 008
Phone : 28414855 Fax: 91-044-28548416
E-mail: mscmda@tn.gov.in
Web site: www.cmdachennai.gov.in

Letter No. L1/2750/2020

Dated: 10.06.2020

To
The Commissioner,
Kundrathur Panchayat Union
@ Padappai - 601 301,
Kancheepuram District.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission -
Proposed sub-division of house sites in S.No.178/1, 2, 3, 4 & 5 of
Malayambakkam Village, Kundrathur Taluk (formerly Pallavaram
Taluk), Kancheepuram District, Kundrathur Panchayat Union limit
- Approved - Reg.

- Ref:
1. PPA for sub-division of house sites received in APU No.L1/2020/000048 dated 24.02.2020.
 2. This office DC Advice letter even No. dated 11.03.2020 addressed to the applicant.
 3. Applicant letter dated 12.03.2020 enclosing the receipt for payments.
 4. This office letter even No. dated 16.03.2020 addressed to the Commissioner, Kundrathur Panchayat Union enclosing the skeleton plan.
 5. The Commissioner, Kundrathur Panchayat Union letter RC.No.1959/2020/A3 dated 29.05.2020 enclosing the Gift Deed for handing over of road area registered as Doc.No.5228/2020 dated 20.05.2020 @ SRO, Kundrathur.
 6. G.O.No.112, H&UD Department dated 22.06.2017.
 7. Secretary (H & UD and TNRERA) Letter No. TNRERA/ 261/ 2017, dated 09.08.2017.

The proposal received in the reference 1st cited for the proposed sub-division of house sites in S.No.178/1, 2, 3, 4 & 5 of Malayambakkam Village, Kundrathur Taluk (formerly Pallavaram Taluk), Kancheepuram District, Kundrathur Panchayat Union limit was examined and sub-division plan has been prepared to satisfy the Tamil Nadu Combined Development & Building Rules, 2019 requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

3. The applicant in the reference 3rd cited has remitted the following charges / fees as called for in this office letter 2nd cited:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny fee	Rs.5,000/-	B-0015998 dated 24.02.2020
Development charge for land	Rs.12,000/-	B-0016218 dated 12.03.2020
Layout Preparation charge	Rs.4,000/-	0005173 dated 12.03.2020
Flag Day Fund	Rs.500/-	

4. The approved plan is numbered as **PPD/LO. No.43/2020 dated 10.06.2020.** Three copies of sub-division plan and planning permit **No.13805** are sent herewith for further action.

5. You are requested to ensure that roads are formed as shown in the approved plan, before sanctioning and release of the sub-division.

6. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 6th & 7th cited.

Yours faithfully,

for Chief Planner, Layout

Encl: 1. 3 copies of sub-division plan.

2. Planning permit in duplicate

(with the direction to not to use the logo of CMDA in the sub-division plan since the same is registered).

Copy to: 1. Thiru.S.R.Jayakumar,
S/o Ramachandran,
No.1/209, Vellalar Street,
Malayambakkam,
Chennai-600 123.

2. The Deputy Planner,
Master Plan Division, CMDA, Chennai-8.
(along with a copy of approved sub-division plan).

3. Stock file /Spare Copy

S. R. Jayakumar
R. V. K. Lakshmi
G. Kanishk
K. Hemalatha

அனுப்புநர்

திரு.மு.இராஜசேகரன்,
ஆணையாளர்,
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்,
(இ) படப்பை.

பெறுநர்

Thiru.S.R. Jayakumar S/o Ramachandran,
No 1/209 Vellalar Street,
Malayambakkam,
Chennai - 600 123.

ந.க.எண். 1959/2020/அ3, நாள் 18.06.2020.

அய்யா,

பொருள் மனைப்பிரிவு அனுமதி - குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் -
மலையம்பாக்கம் கிராமம் - புல எண்கள் 178/1, 2, 3, 4 & 5 -
ல் மனைப்பிரிவு அமைக்க ஒப்புதல் வழங்கி வரப்பெற்றுள்ளது -
கொடிநாள் தொகை வழங்க கோருதல் - சார்ந்து.

பார்வை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், எழும்பூர், சென்னை
அவர்களின் கடித ந.க. எண் L1/2750/2019 நாள் -
10.06.2020.

* * * * *

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையம்பாக்கம் கிராமம் புல
எண்கள் 178/1, 2, 3, 4 & 5 ல் மனைப்பிரிவுகள் அமைக்க Chennai - 600 123,
Malayambakkam, No 1/209 Vellalar Street, Thiru.S.R.Jayakumar S/o Ramachandran
என்பவருக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக பார்வையில் காணும் உறுப்பினர் செயலர்,
சென்னை பெருநகர வளர்ச்சி குழும கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி Thiru.S.R.Jayakumar S/o Ramachandran Malayambakkam,
Chennai - 600 123 என்பவர் தங்களது கொடிநாள் தொகையினை ரூ 20,000/- (ரூபாய்
முப்பதாயிரம் மட்டும்) Armed Forces Flag Day Fund என்ற பெயருக்கு வங்கிவரைவாக
வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

ஆணையாளர்,
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்,
(இ) படப்பை

16/6/2020

S. R. Jayakumar
R. Mutlakshu
G. Karthi
K. Hemalatha

மலையம்பாக்கம் ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களின்
செயல்முறைகள்

முன்னிலை:- திரு. எச். அப்துல் நயீம் பாஷா

ந.க. எண் | /2020-21

நாள்: 22/1/20

பொருள் : மனைப்பிரிவு / மனை உட்பிரிவு - குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்

மலையம்பாக்கம் ஊராட்சி ச.எண். 178/1, 2, 3, 4 & 5-ல் மனைப்பிரிவு
அனுமதி வழங்குதல் தொடர்பாக:

பார்வை: 1. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், சென்னை-8 அவர்களின் கடித

L1/18800/2019 நாள்: 08.01.2020

2. ஆணையர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ப.மு.எண்: 36/2019/
அ3 நாள்: 19.02.2020

3. பலவகை ரசீது எண்:

நாள்:

ஆணை:-

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் - மலையம்பாக்கம் ஊராட்சி - ச.எண். 178/1, 2, 3, 4 & 5-ல்
பார்வையில் கட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு சுற்றியுள்ள மனைகள்
சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு ஒதுக்கீட்டின் கீழ்க்கண்ட மனைப்பிரிவு மற்றும் மனை உட்பிரிவு
விதிகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

நிபந்தனைகள்

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மு.மு. 66/2016-2017-ன் படி எல்லைக்
கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப் பிரிவிற்குள் வரும் தெருக்கள் அனைத்தும் சரளைக்
கற்களைக் கொண்டு மனுதாரர்கள் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும்
அகலத்திற்கும் அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள் சாக்கடை வடிகால்,
துப்புரவு, தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர் அமைத்துரை வேண்டும். மனையின்
அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள் செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது
உபயோகத்திலுள்ள இடங்களில் மாறுதல் செய்வதோ கூடாது.
2. தெரு முனையில் அமையும் மனைகளில் மூலைகள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி
திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மலையும் பொது காரியங்களுக்காக
தேர்வு செய்யப்பட்ட மனைகள் தவிர குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டுமல்லாத கடை பண்டக மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த
உபயோகத்திற்கில்லாத கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது

Sd/-
R. Muthalakshi
G. Karthi
K. Hemalatha

4. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவளிப்பதோ உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலை தவிர வேறு எந்த கட்டிடமோ சுவரோ கட்டக்கூடாது.
6. முனையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மனையில் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்றி வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு, மல அறை, எருக்குழு, மாட்டுத் தொழுவம், உந்து வண்டியை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவைபோன்ற குடியிருப்பு அல்லாது அதைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமாக பின் எல்லையில் நிலத்தின் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் மனையின் பின்பக்க பாகத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
7. முனையின் பரப்பின் 50 சதவீதத்திற்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது.
8. கடக்கால் போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ, மனையிலிருந்து மண்தோண்டி எடுத்த பள்ளங்கள் ஏற்படுத்தக்கூடாது.
9. முனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

மனைப்பிரிவின் வரைபடம்

தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர்
மலையம்பாக்கம் ஊராட்சி

பெறுநர்:

திரு. S.R.. ஜெயகுமார்,

த/பெ. ராமசந்திரன்

எண்: 1/209, வெள்ளளார் தெரு,

மலையம்பாக்கம், சென்னை - 600123.

A. Anil
22/7/20

S. S. S.
R. Muthukrishna
R. Karthikeyan
K. Hemalatha



our services doesn't just end there



Buying & Selling Services

Property Buying Assistance, Property Selling Support, Market Price Analysis, Owner Outreach and Negotiation.



Legal & Documentation Services

Certified EC, Patta, legal opinions, property verification, due diligence, litigation solutions, and legal heir certificates.



Property Development & Approvals

Building plan approvals, construction, layout and sub-division approvals, zone conversion, and occupancy certification.



NRI & Investment Services

Escrow Services, Rentals, Litigation Solutions, Property Valuation and Property Management



Compliance & Special Services

Demolition, Vaasthu checks, regularization of unauthorized buildings, and office space solutions.



 **empowering your real estate decisions**
with smart tools



Property Valuation & Cost Estimation

Guideline Value, Apartment Composite Value, Stamp Duty & Registration Fees Calculator, Building Value Calculator, Capital Gains Calculator, Area Unit Converter, Length Unit Converter



Ownership, Compliance & Legal Verification

Encumbrance Certificate (EC) Search, Find Your SRO, Temple Property Check, WAQF Property Check, View Patta/Chitta, View FMB, Patta Analyzer, EC Analyzer



Zoning & Land Use Analysis

Land Use Zone Finder, CRZ Zone Check, Aquifer Zone Check, CBA Check, EWS Check, Road Width Check, Proposed Road Widening Check, FSI Calculator



Property Documentation & Workflow Tools

Forms & Templates, Document Generator, Document Translation, Dictionary



Vastu & Property Management Tools

Home Vastu Shastra, Plot Vastu Shastra, Property Management



We're honored to be part of your
real estate journey

3/350/2 Mettukuppam,
OMR Thoraipakkam,
Chennai, India

hello@verified.realestate
[+91 9996 12 9996](tel:+919996129996)
www.verified.realestate